

|| சிவாப்யாம் நம: ||

|| க்ருஷ்ணத்வாதசமஞ்ஜீ ||

துராசாந்தோஸ்முஷ்மின் விஷய விஸராவர்த ஜடரே  
த்ருணச்சன்னே கூபே த்ருணகபளலுப்த: பசுரிவ।

பதித்வா கித்யேஸாவகதிரித உத்த்ருத்ய கலயே:  
கதா மாம் க்ருஷ்ண த்வத்தபதகமலலாபேன ஸுகிதம்॥ 1

கதஞ்சித்யச்சித்தே கமலபவகாமாந்தகமுகா:  
வஹந்தோ மஜ்ஜந்தி ஸ்வயமனவ்நெள ஹர்ஷஜலநெள।

க்வ தத்திவ்யபூநீமச்சரணகமலம் க்ருஷ்ண பவத:  
க்வசாஹம் தத்ரேஹா மம சுன இவாகண்டலபதே॥ 2

துராபஸ்த்வம் க்ருஷ்ண ஸ்மரஹரமுகானாம் ததபி தே  
க்ஷதி: கா காருண்யாதகதிரிதி மாம் லாலயஸி சேத்।

ப்ரபச்யன் ரத்யாயாம் சிசுமகதிமுத்தாமருதிதம்  
ந ஸம்ராட்ப்யங்கே தததுருதயஸ்ஸாந்த்வயதி கிம்॥ 3

ப்ரதிச்வாஸம் நேதும் ப்ரயதன துரீண: பித்ருபதி:  
விபத்தீனாம் வ்யக்தம் விஹரணமிதம் து ப்ரதிபதம்।

ததா ஹேயவ்யூஹா தனுரியமிஹாதாப்யபிரமே  
ஹதாத்மா க்ருஷ்ணைதாம் குமதிமபஹன்யா மம கதா॥ 4

விதீசாராத்யஸ்த்வம் ப்ரணயவினயாப்யாம் பஜஸி யான்  
ப்ரியஸ்தே யத்ஸேவீ விமத இதரஸ்தேஷு த்ருணதீ:।

கிமன்யத்ஸர்வாபி த்வதனபிமதைவ ஸ்திதிரஹோ  
துராத்மைவம் தே ஸ்யாம் யதுவர தயார்ஹ: கதமஹம்॥ 5

வினிந்த்யத்வே துல்யா-  
திகவிரஹிதா யே கலு கலா:  
ததாபூதம் க்ருத்யம்  
யதபி ஸஹ தைரேவ வஸதி:।

ததேவானுஷ்டேயம்  
மம பவதி நேஹாஸ்த்யருசிர-  
ப்யஹோ திங்மாம் குர்வே  
கிமிவனதயா க்ருஷ்ண மயிதே॥ 6

த்வதாக்யாபிக்யான த்வதமலகுணாஸ்வாதன பவத்-  
ஸபர்யாத்யாஸக்தா ஜகதி கதி வானந்தஜலநெள।

ந கேலந்த்யேவம் தூர்வ்யஸனஹுதபுக் கர்ப்பதித:  
த்வஹம் ஸீதாம்யேகோ யதுவர தயேதா மம கதா|| 7

கதா வா நிர்ஹேதூன்மிஷித கருணாலிங்கித பவத்-  
கடாஶுாலம்பேன வ்யஸனகஹனான் நிர்கத இத:।

ஹதா சேஷக்லானின்யம்ருதரஸ நிஷ்யந்தசிசிரே  
ஸுகம் பாதாம்போஜே யதுவர கதாஸானி விஹரன்|| 8

அநித்யத்வம் ஜானன்னதித்ருடமதர்பஸ்ஸவினய:  
ஸ்வகே தோஷே:பிஜ்ஞ: பரஜுஷி து மூடஸ்ஸகருண:।

ஸதாம் தாஸச்சாந்தஸ்ஸமமதிரஜஸ்ரம் தவ யதா  
பஜேயம் பாதாப்ஜம் யதுவர தயேதா மம கதா|| 9

கராளம் தாவாக்னிம் கபளிதவதாதேவ பவதா  
பரித்ராதா கோபா: பரமக்ருபயா கின்ன ஹி புரா।

மதீயாந்தர்வைரி ப்ரகரதஹனம் கிம் கபளயன்  
தயாஸிந்தோ கோபீதயித வத கோபாயஸி ந மாம்|| 10

ந பீராருஹ்யாம்ஸம்  
நததி சமனே நாப்யுதயதே  
ஜுகுப்ஸா தேஹஸ்யா-  
சுசிநிசயபாவே ஸ்புடதரே।

அபி வீளா நோதேத்-  
யவமதிஷதே ஸத்யனுபதம்  
க்வமேஸ்யாத் த்வத்பக்தி:  
கதமிவக்ருபா க்ருஷ்ண மயி தே|| 11

பலீயஸ்யத்யந்தம் மதகபடலீ தத்யதுபதே  
பரித்ராதும். நோ மாம் ப்ரபவஸி ததா நோ தமயிதும்।

அலாபாதார்தீனாம் இதமனுகுணானாமதயிதே- கியத்  
தௌஸ்த்யம் திங்மாம் த்வயி விமதமாத்மத்ருஹமிமம்|| 12

|| இதி ஸ்ரீ ஸ்ரீதரவேங்கடாசார்ய விரசித க்ருஷ்ணத்வாதசமஞ்ஜீ ஸமாப்தா ||